

செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவையில் மாற்றங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 27, 2020) – நகரத்தை மீண்டும் திறப்பது மற்றும் மீட்சி பெறுவதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாக, செப்டம்பர் 8, செவ்வாய்க்கிழமை தொடங்கி, அடுத்த அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவைகள் பின்வருமாறு மாற்றப்படும்.

சேவைகளில் மாற்றங்கள்

ப்ராம்ப்ட்டன் போக்குவரத்து பேருந்து வழித்தடங்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இயங்கும்; இது நமது நகரின் மக்களை, நமது பேருந்து போக்குவரத்துக் கட்டமைப்பானது, திறம்பட இடம் விட்டு இடம் கொண்டு செல்ல வைப்பதை உறுதி செய்வதற்கேயாகும்.

- 501 ஸும் க்வீன்
- 502 ஸும் மெயின்
- 505 ஸும் பொவெய்ர்ட்*
- 511/511A/511C* ஸும் ஸ்டீல்ஸ்
- 1/1A க்வீன்
- 2 மெயின்
- 3/ 3A* மெக்லாலின்
- 4/4A சிங்வாகவ்ஸி
- 5/5A பொவெய்ர்ட்
- 6 ஜேம்ஸ் போட்டெர்
- 7/7A கென்னடி
- 8 சென்டர்
- 9 வோட்டென்
- 10 சவுத் இண்டஸ்ட்ரியல்
- 11/11A ஸ்டீல்ஸ்
- 12 க்ரெனோபில்*
- 13 அவொண்டேல்*
- 14/14A டார்ப்ரோம்
- 15/ 15A* ப்ரமீலியா

- 16 சவுத்கேட்*
- 17 ஹவ்டென்*
- 18 டிக்ஸீ
- 19 ஃபெர்ன்ஃபாரஸ்ட்*
- 20/20A ஈஸ்ட் இண்டஸ்ட்ரியல்
- 23 சாண்டல்வுட்
- 24 வான் கிரீக்*
- 26 மவுண்ட் ப்ளெசண்ட்
- 27 ராபர்ட் பார்கின்ஸன்*
- 29/29A* வில்லியம்ஸ் பார்க்வே
- 30 ஏர்போர்ட் ரோட்
- 31 மெக்வீன்
- 32 ஃபாதர் டோபின்*
- 35 க்லார்க்வே
- 50/ 50A கோர் ரோட் Road
- 51 ஹியர்ஃபோர்ட்
- 52 மெக்மர்ச்சி
- 53 ரே லாஸன்
- 54 கவுண்ட்டி கோர்ட்*
- 56 கிங் ங்னோல்
- 57 சாரோலெய்ஸ்
- 60 மிச்சிஸ்சாகா ரோட்
- 115 ஏர்போர்ட் எக்ஸ்ப்ரஸ்

*மீண்டும் சேவைக்கு வரும் வழித்தடங்கள்.

அர்ப்பணிக்கப்பட்ட செகண்டரி பள்ளி தடங்கள் செப்டம்பர் 8 முதல் மீண்டும் துவங்கும். தற்போது சேவையில் இருக்கும் வழித்தடங்கள் மற்றும் அவற்றுக்கான கால அட்டவணைகள் கொண்ட பட்டியலுக்கு வருகை தரவும்: www.bramptontransit.com அல்லது 905.874.2999 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.



BRAMPTON

Service and Information Update

ப்ரமீலியா, ப்ராம்ப்ட்டன் கேட்வே மற்றும் டவுண்டவுன் பேருந்து முனையங்கள் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பணியாற்றும் என்பதை நினைவூட்டுகிறோம். ட்ரினிட்டி காமன் பேருந்து முனையம் மூடப்பட்டே இருக்கும். பேருந்து முனையங்களின் வாடிக்கையாளர் சேவை நேரங்களை அறிய வருகை தரவும்: www.bramptontransit.com.

கோவிட்-19 (COVID-19) பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து மேற்பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பெரும்பாலான பேருந்துகளில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றது. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும்.

பேருந்து முனையங்களில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் முகக் கவசங்களை அணிந்திருந்தாலும் கூட உடல்ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு நகர நிர்வாகம் வலியுறுத்துகிறது. பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் இருமுதல், தும்முதலின்போது தங்கள் முழங்கைகளில் முகம் புதைத்து இருமவோ தும்மவோ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் உடல்நலம் இல்லாது இருந்தால், பேருந்தில் பயணிப்பதைக் கைவிட்டு, அருகாமையில் இருக்கின்ற கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் சோதனைசெய்துகொண்டு, பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில், பேருந்துகளிலும் பேருந்து முனையங்களிலும் மருத்துவம் அல்லாத முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பது பயணிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆபத்துக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, பீல் பப்ளிக் ஹெல்த் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுடன் நெருக்கமாக செயல்படுகிறது.

வழக்கமான புதுப்பிப்புகளுக்கு www.brampton.ca/covid19 ஐப் பார்வையிடவும்,

www.bramptontransit.com க்கு வருகை தரவும் அல்லது சேவை புதுப்பிப்புகளுக்காக ட்விட்டரில்

@bramptontransit ஐப் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து

அமைப்பின் தொடர்பு மையத்தை 906.874.2999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca